

உடனடி வெளியீட்டுக்காக

## வருடாந்திர குளிர்கால ஒளிவிளக்குகள் விழாவுடன் விடுமுறைக்கால மந்திரஜாலம் டவுண்டவுந ப்ராம்ப்ட்டனுக்கு திரும்பவும் வருகிறது

ப்ராம்ப்ட்டன், ON (நவம்பர் 10, 2021) – விடுமுறைக்கால சுறுசுறுப்பு அடையும் சமயம் இது, மற்றும் இதனைச் செய்ய டவுண்டவுந ப்ராம்ப்ட்டன் அல்லாமல் வேறொரு சிறந்த இடம் கிடையாது. நவம்பர் 19 வெள்ளிக்கிழமை முதல் நவம்பர் 21 ஞாயிற்றுக்கிழமை வரை, நிகழவிருக்கும் நகரின் குளிர்கால ஒளிவிளக்குகள் திருவிழாவின் அதிசயத்தை குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் செயல்பாடுகளுடன் சேர்த்து அனுபவியுங்கள்; கண்டிப்பாக ஒவ்வொருவரும் மகிழ்ந்து அனுபவிப்பீர்கள்.

### மரங்களில் ஒளிவிளக்குகளின் அலங்காரம்

கென் வில்லான்ஸ் சதுக்கம்

நவம்பர் 19 வெள்ளிக்கிழமை மாலை 6:45 மணி முதல்

விடுமுறை நாட்களுக்கு இன்னும் எவ்வளவு நாட்கள் உள்ளன என்று எண்ண ஆரம்பியுங்கள்! வில்லான்ஸ் சதுக்கத்தில் இருக்கும் 60 அடி உயர செதுக்கிய மரத்தில் 10,000 க்கும் மேலான விளக்குகளுடன் அந்த இடம் உயிர் பெறுவதைக் காணுங்கள்.

### குளிர்கால ஒளி விளக்குகள் ஊடாக நடந்து செல்லும் அனுபவம்

#### கேஜ் பார்க் (Gage Park)

நவம்பர் 19 வெள்ளிக்கிழமை முதல் நவம்பர் 21 ஞாயிற்றுக்கிழமை வரை ஒவ்வொரு இரவிலும் மாலை 6 மணி முதல் 10 மணி வரை

அலெக்ட்ரா (Alectra) நிறுவனத்தினால் வழங்கப்படுகின்ற மிக அழகிய விடுமுறைநாள் ஒளிவிளக்கு அனுபவம் பெற கேஜ் பார்க் (Gage Park) ஊடாக உலா வாருங்கள். 145,000 க்கும் அதிகமான பளிச்சிடும் LED விளக்குகளால் ஆன மாயாஜால ஒளி விளக்கு அலங்கார வரிசையைக் கண்டு மகிழுங்கள்; இது பூங்காவை அப்படியே குளிர்கால அதிசய உலகமாக உருமாற்றுகிறது.

### கிறிஸ்துமஸ் மார்கெட் (Christmas Market)

கென் வில்லான்ஸ் சதுக்கம்

- நவம்பர் 19 வெள்ளிக்கிழமை, மாலை 4 மணி முதல் – இரவு 10 மணி வரை
- சனிக்கிழமை, நவம்பர் 20, நண்பகல் 12 மணி முதல் – இரவு 10 மணி வரை
- ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 21, நண்பகல் 12 மணி முதல் – மாலை 5 மணி வரை

உள்ளூர் வியாபாரிகளுக்கு ஆதரவளித்து இந்த ஆண்டிற்கான கிறிஸ்துமஸ் சந்தையில் விடுமுறை நாள் கடைவீதிப்பயணத்தை துவக்குங்கள். உலா வரும்போதே மிக கச்சிதமான பரிசுப்பொருட்களைக் கண்டுபிடிக்க உள்ளூர் கலைஞர்கள், சிறுவியாபாரிகள் இன்னும் பலரைக் கண்டறியுங்கள்.

குளிர்கால ஒளிவிளக்கு விழாவின் அனைத்து விஷயங்கள் பற்றிய மேலும் தகவல்களுக்கு வருகை தரவும் [brampton.ca/winterlights](http://brampton.ca/winterlights)

TD, Bell, கோக் கனடா பாட்லிங் (Coke Canada Bottling), மெரிடியன் கிரெடிட் யூனியன் (Meridian Credit Union) மற்றும் டிம் ஹார்ட்டன்ஸ் (Tim Hortons) முதலான பெருந்தன்மையான நிதியாதாரம் அளிப்பவர்களாகிய உங்களுக்கு மிக்க நன்றி.

#### அறிஞர் கூற்றுக்கள்

"ப்ராம்ப்ட்டன் நகரத்தில் விடுமுறை நாட்கள், வருடாந்திர குளிர்கால ஒளிவிளக்குகள் திருவிழாவுடன் மீண்டும் உயிர்ப்புடன் வருகின்றன! மற்றொரு நீண்ட வருடத்திற்குப் பிறகு, இந்த நிகழ்வு மிகவும் சிறப்பானதாக இருக்கும், ஏனெனில் நாம் அனைவரும் பாதுகாப்பாக நேரில் கூடி விடுமுறையைக் கொண்டாட முடியும். இந்த ஆண்டின் நிகழ்ச்சிகளில் பங்கேற்று குளிர்கால ஒளிவிளக்குகள் ஊடாக உலா வர அனைத்து குடியிருப்பாளர்களையும் நான் அழைக்கிறேன்! இந்த விடுமுறைக் காலத்தில் எங்கள் உள்ளூர் கலைஞர்கள் மற்றும் வணிகர்களுக்கு உங்கள் ஆதரவைக் காட்ட கிறிஸ்துமஸ் சந்தையில் பொருட்களை வாங்குங்கள். உங்கள் அனைவரையும் அங்கே காண நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்!"

- பேட்ரிக் ப்ரவுன், மேயர், ப்ராம்ப்ட்டன் நகரம்

"வருடாந்திர குளிர்கால ஒளிவிளக்குகள் திருவிழா இந்த ஆண்டு நேரில் காணும் நிகழ்வாக மீண்டும் அமைவதைப் பார்ப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது; இதன்மூலம் இந்த ஆண்டின் விடுமுறை நாட்களின் மாயஜாலத்தையும், நகரத்தின் அழகையும் அனைவரும் அனுபவிக்க முடியும். எங்கள் உள்ளூர் விற்பனையாளர்களுக்கு உங்கள் ஆதரவைக் காட்ட கிறிஸ்துமஸ் சந்தைக்கு வருகை தருவதை உறுதிசெய்யுங்கள். ப்ராம்ப்ட்டன் நகரவாசிகளே! மகிழ்ச்சியாக இருங்கள் மற்றும் பாதுகாப்பாக இருங்கள்!"

- ஹர்கிரத் சிங், நகர கவுன்சிலர், வார்டுகள் 9 & 10; தலைவர், பெருநிறுவன சேவைகள், ப்ராம்ப்ட்டன் நகரம்

“ப்ராம்பட்டன் நகருக்கான நிகழ்ச்சிகள் அமைப்புக் குழுவானது இந்த மாயாஜால நிகழ்வை உருவாக்க கடுமையாக உழைத்துள்ளது; இதனால் நமது நகரின் மறு திறப்பு துவங்கும்போது அனைவரும் பாதுகாப்பாக அனுபவிக்க முடியும். சமூகத்தின் அர்ப்பணிப்பு மற்றும் விடாமுயற்சிக்கு நன்றி; இதனால்தான் இந்த நேரில் நடக்கும் நிகழ்வை அனுபவிக்கவும் விடுமுறை நாட்களை ஒன்றாகக் கூடி கொண்டாடவும் முடிகிறது.

- டேவிட் பேர்ரிக், தலைமை நிர்வாக அதிகாரி, ப்ராம்பட்டன் நகரம்

-30-

கனடா நாட்டில் மிக விரைவாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றான ப்ராம்பட்டன் தன் வசத்தில் 650,000 மக்களையும் 70,000 வணிக அமைப்புக்களையும் கொண்டிருக்கிறது. நாங்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் பொதுமக்களை மனத்தில் வைத்தே செய்கின்றோம். பலதரப்பட்ட சமுதாயத்தினர் எங்களுக்கு வலு சேர்க்கின்றனர், முதலீட்டை நாங்கள் ஈர்க்கிறோம், தொழில்நுட்பரீதியில் மற்றும், சுற்றுச்சூழல்ரீதியிலான புதுமைப் படைத்தலில் முன்னணி வகிப்பதற்கான பயணத்தில் நாங்கள் சென்றுகொண்டிருக்கிறோம். பாதுகாப்பான, நிலைத்து நிற்கவல்ல மற்றும் வெற்றிகரமான ஆரோக்கியமிக்க ஒரு நகரைக் கட்டமைப்பதற்கான வளர்ச்சிப்பாதையில் நாங்கள் பங்கு வகிக்கிறோம். [Twitter](#), [Facebook](#), மற்றும் [Instagram](#) ஆகியவற்றில் எங்களுடன் இணையுங்கள். [www.brampton.ca](http://www.brampton.ca) இல் இன்னும் தெரிந்துகொள்ளுங்கள்.

ஊடக தொடர்பு  
ப்ரப்ஜோத் கைந்த்  
ஒருங்கிணைப்பாளர், ஊடகம் & சமுதாய ஈடுபாடு  
யுக்திரீதியான தகவல் தொடர்பு  
ப்ராம்பட்டன் நகரம்  
905-874-3426 | [Monika.Duggal@brampton.ca](mailto:Monika.Duggal@brampton.ca)